சாத்தியக்கூறுகள் இல்லையென்று சொன்னார்கள். நான் கூறியிருக்கும் அந்த புள்ளமங்கலம் கிராமம் கூத்தாநல்லூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. புள்ளமங்கலம் கிராமத்தைச் சுற்றி 15 கிலோமீட்டர் தொலைவிற்கு எந்தவிதமான ஆரம்ப சுகாதார நிலையமும் இல்லை என்ற காரணத்தினால் அங்கே இருக்கின்ற மக்கள் முதலுதவிகூட பெறுவதற்கு வாய்ப்பு இல்லாத நிலைமை இருக்கின்ற காரணத்தினால் புள்ளமங்கலம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பதை மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களிடம் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த ஒன்றியத்திலே 1,34,142 பேர் மக்கள் தொகை இருப்பதாகக் கணக்கு கொடுத்திருக்கிறார்கள். 30 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற வகையிலே அங்கு 4 இருக்கின்றது. எனவே, அந்த 'நார்ம்ஸ்' படி அது சரியாக இருக்கிறது. மேலும், புள்ளமங்கலம் கிராமத்திலேயிலிருந்து சாத்தனூர் 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது என்று இங்கே குறிப்பிலே கொடுத்திருக்கிறார்கள். அங்கே ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. சாதாரணமாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் இன்னொன்றிக்கும் இடையே 8 கிலோமீட்டர் இருக்க வேண்டுமென்று ஒரு வரைமுறையை நாம் வைத்திருக்கிறோம். இதற்கு என்ன காரணம் என்றால் பரவலாக எல்லோருக்கும் இந்த வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். இருந்தாலும், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்வதை ஆய்வு செய்து பார்க்கலாம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 46, திரு. பி.வி. இராஜேந்திரன், மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர்.

46—

குளங்களுக்குப் பாசனத் தண்ணீர் வழங்குதல்

*22780—திரு. பி.வி. இராஜேந்திரன்:

மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், அம்மணிசத்திரம், கிராமத்திற்கு அருகில் செல்லும் காட்டாற்றில் உபரி தண்ணீர் கடலில் சென்று வீணாவதால் நீரேற்றுப் பாசனம் தெற்கு பகுதியில் அமைத்து

அம்மணிசத்திரம், அடைக்கத்தேவன், செந்தலைவயல், திருவத்தேவன், குப்பத்தேவன் கிராமங்களில் உள்ள பொதுப்பணித்துறை பாசனக் குளங்களுக்கும், வடக்கு பகுதியில் நீரேற்றுப் பாசனம் அமைத்து ராவுத்தன் வயல், ஊமத்தநாடு, மரக்காவலசை கிராமங்களில் உள்ள பொதுப்பணித் துறை பாசன குளங்களுக்கும் பாசனத் தண்ணீர் வழங்க அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன், பொதுப்பணித்துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இது போன்ற திட்டம் எதும் ஆய்வில் இல்லை.

திரு. பி.வி. இராஜேந்திரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது கேள்வி ஒரு 'லிப்ட் இரிகேஷன்-ஐப் பற்றியது. காட்டாற்றிலே வருகின்ற நீர் கடலிலே சென்று வீணாகாமல், அந்த நீரைச் சேமித்து அதன் மூலம் விளை நிலங்களைக் கூட்டி உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிமுறைகளைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான். தமிழக அரசினுடைய 'ஸ்டாட்டிஸ்டிக்கல்' கையேட்டிலே கிட்டத்தட்ட 1 கோடியே, 30 இலட்சம் ஹெக்டேர் நிலம் விவசாயத்திற்கு ஏற்ற நிலம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் விவசாயம் செய்யப்படுகின்ற பகுதி அதில் சரி பாதிகூட அல்ல. 58 இலட்சம் ஹெக்டேர் கூட அல்ல. கிட்டத்தட்ட 30 இலட்சம் ஹெக்டேருக்குத்தான் இன்றைக்கு நீர்ப்பாசன வசதிகளே இருக்கின்றது. அதனால் காட்டாற்றில் வருகின்ற தண்ணீர் இன்னும் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலிலே சென்று வீணாகிவிடும். இன்றைக்கு இஸ்ரேல் போன்ற நாடுகளிலெல்லாம் கூட தண்ணீரை யாராவது வீணாக்கினால் அவர்களை 'ப்ராசிகூட்' செய்கிறார்கள். 'பீனல் ஆக்ஷன்' எடுக்கின்றார்கள். இப்படி தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, கடலிலே சென்று வீணாகின்ற நீரைப் பயன்படுத்தி-நீங்கள் அதிகமான, புரட்சிகரமான செயல்களைச் செய்வதாகச் சொல்கிறார்கள்-இப்படிப்பட்ட ஒரு பசுமைப் புரட்சிக்கு நீங்கள் வித்திட வேண்டும். அப்படி ஒரு திட்டத்தை நீங்கள் ஆய்வில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற இந்த நேரத்திலே கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்லுகின்ற அம்மணிச்சத்திரத்திற்கு அருகிலே செல்லுகின்ற அந்தக் காட்டாற்றிலே வருடத்திற்கு 20 நாட்கள்கூட தண்ணீர் வருவது கிடையாது. குறிப்பாக 'லிப்ட் இரிகேஷனை'ப் பொறுத்தவரையில் மூன்று மாத காலம் ஒரு

ஆற்றில் தண்ணீர் வந்தால்தான் அந்தத் திட்டங்களை பொதுப்பணித் துறையின் மூலமாக நாம் அமைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆற்றிலே வருடத்திற்கு 20 நாட்கள்கூட தண்ணீர் வருவது கிடையாது. ஆகவேதான் இந்தத் திட்டத்தைப் பற்றி நான் சொன்னேன். பொதுவாக optimum utilisation of water என்று சொல்லுகின்ற அளவில், இருக்கின்ற தண்ணீரை எந்த அளவிற்கு பயன்படுத்தமுடியும் என்ற அளவிலேதான் இந்தத் திட்டத்தை நாம் கொண்டு வந்திருக்கிறோம். புரட்சிகரமாக அந்தத் திட்டம் என்ன என்று கேட்டால் அதுதான். W.R.C.P. என்று சொல்லுகின்ற Water Resources Consolidation Project-ன் கீழ் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிப்பட்ட திட்டங்களை நாம் கொண்டு வந்திருக்கிறோம். அதுதான் புரட்சிகரமான திட்டம் . எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு வருகின்றபோதுதான் அதற்குப் பெயர் புரட்சி. எல்லா இடங்களிலும் வந்தால் அதற்கு பெயர் புரட்சி அல்ல. புதுமையாக எந்த மாநிலத்திலே நடக்கிறதோ அதற்குப் பெயர் புரட்சி. அந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்திருக்கிறோம். அதற்கு 1,200 கோடி ரூபாயை உலக வங்கியிடமிருந்து நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நிபந்தனைகளையெல்லாம், அவர்களிடம் பேசி, தளர்த்தி பெற்றுத் தந்தார்கள் என்பதும் மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரியும். ஆகவேதான், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிப்பட்ட திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். அவையெல்லாம் செயல்படுத்தப்படுகின்றபோது அதிகமான பாசன நிலங்களை நாம் கொண்டுவர முடியும். தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாகத்தான் இருக்கின்ற நிலங்களை நாம் பாசனப் பகுதிகளாகக் கொண்டு வர முடியவில்லை. ஆகவே, தண்ணீரைச் சேமிக்கின்றபோது இப்படிப்பட்ட திட்டங்களை நிறைவேற்றி அதிகமான பாசனப் பகுதிகளைப் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆட்சிக் காலங்களிலே புறக்கணிக்கப்பட்ட திட்டங்களெல்லாம் இப்பொழுதுதான் வருகிறது. சுதந்திரம் அடைந்த நேரத்திலே இருந்து எல்லோருடைய ஆட்சியும் நடக்கின்றபோது இந்தத் திட்டங்களெல்லாம் கொண்டு வந்திருந்தால் இதற்குள்ளே நிறைய வந்திருக்கும். ஏதோ அவர்கள் செய்துவிட்ட தவற்றையெல்லாம் நாம் செய்யக்கூடாது என்பதற்காக நாம் பல புதிய திட்டங்களைக் கொண்டு வந்து புரட்சியைச் செய்திருக்கிறோம் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

முற்பகல் 10-40

திரு. பி.வி. இராஜேந்திரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அமைச்சர் சொன்ன வார்த்தையில்தான் புரட்சி இருக்கிறதேயொழிய,

[1996 பிப்ரவரி 17]

ஏதோ கிருஷ்ணா நதியையும், மகாநதியையும் கொண்டுவந்து நான் இணைக்கச் சொல்லவில்லை. அமைச்சர் அவர்கள் சொல்கிற வாதப்படியே எடுத்துக் கொண்டாலும், 20 நாட்கள் அந்தக் காட்டாற்றிலே நீர் வந்தாலும், 'லிப்ட் இரிகேஷன்' மூலமாக பல குளங்களில் அதை நிரப்பமுடியும். பாசன வசதி குளங்களில் நிரப்பு முடியும். குறைந்தது 10 குளங்களின் பெயர்களைச் சொல்லியிருக்கிறேன். அவை மிகப்பெரிய குளங்கள். அந்தக் குளங்களிலே நீர் தேக்கிவிட்டால், அதற்குப் பிறகு 90 நாட்களுக்கு, அது பாசன வசதியைத் தரும். அதனால், இந்தத் திட்டத்தை மாண்புமிகு அமைச்சர் அவர்கள்-பட்டுக்கோட்டையில் ஒரு எக்ஸிக்யூடிவ் என்ஜினியர், செயற்பொறியாளர் அந்த லிப்ட் இரிகேஷனுக்காக இருக்கிறார். அதனால், அந்தக் காட்டாற்றிலே தைரியமாக, துணிச்சலாக ஒரு 'பிரைவேட் ஏஜன்ஸி'யைக்கூட போடுங்கள். அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். 'வாட்டர் ரிசோர்சஸ் கன்சாலிடேட்டட் புராஜக்ட்' என்பதைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். அது மைய அரசினுடைய ஒரு திட்டம்தான். இந்த மாநில அரசு மட்டும் ஏதோ தனிப்பட்ட முறையிலே எடுத்துச் செய்வதாக நான் நினைக்கவில்லை. அதனால், இந்தத் திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படக்கூடிய ஒரு திட்டம். அதனால், இதனை ஏற்றுச் செயல்படுத்த, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்பதை உங்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 'டபிள்யூ ஆர்.சி.பி.' என்கிற திட்டம் மைய அரசினுடைய திட்டம் அல்ல. உலக வங்கியிலே கடன் பெறுகிறபோது, மைய அரசினுடைய ஒப்புதல் பெற்று நாம் அனுப்புகிறோம். இந்தத் திட்டம் மாநில அரசினுடைய சார்பிலே, நம்முடைய புரட்சித் தலைவி அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே போடப்பட்ட திட்டம். (மேசையைத் தட்டும் ஒலி) அதேபோல, 'ரோட் செக்டார் புராஜக்ட்' என்றும் வைத்திருக்கிறோம் ஹைவேய்ஸிலே. அதையும் நாம்தான் போட்டிருக்கிறோம். ஆனால், மைய அரசினுடைய அனுமதியோடு, உலக வங்கியிலே கடன் பெறுகிறோம். இந்தத் திட்டங்களையெல்லாம் நம்முடைய ஆட்சிக் காலத்திலேதான் கொண்டு வந்திருக்கிறோம். இது மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவி அவர்களுடைய ஆட்சியினுடைய திட்டமே தவிர, மைய அரசினுடைய திட்டம் அல்ல. மைய அரசினுடைய அனுமதி வேண்டும். ஏனென்று சொன்னால், மாநில அரசு நேரடியாகக் கடன் வாங்க முடியாது. மைய அரசினுடைய அனுமதியோடுதான், உலக வங்கியிலே நாம் கடன் பெற முடியும். அதுதானே தவிர, இது மைய அரசினுடைய திட்டம் அல்ல. இந்தத் திட்டத்தைப் பொறுத்தமட்டிலே,

உறுப்பினர் அவர்கள் சொன்னார்கள். 20 நாட்கள் சென்றால்கூட போடலாம் என்று பட்டுக்கோட்டையிலே ஒரு ஈ.ஈ. இருக்கிறார் இதற்காக என்றும் சொன்னார். பொதுவாக, போடுகிறபோது அதற்காகத்தான் நாம் ஒரு அளவு வைத்திருக்கிறோம். 3 மாத காலம் தண்ணீர் வந்தால், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால், அது 'எகனாமிகல்'-ஆக இருக்கும். பொருளாதார ரீதியாக அது சாத்தியமாக இருக்கும் என்று கருதினால்தான், ஒரு 'நார்ம்ஸ்' வைத்திருக்கிறோம். எவ்வளவு காலம் வந்தால், 'லிப்ட் இரிகேஷன் சொசைட்டி' பாசனத் திட்டத்தை, நீரேற்றும் பம்பின் மூலமாக அந்தப் பாசனத் திட்டத்தைக் கொண்டுவரலாம் என்பதற்கு ஒரு 'நார்ம்ஸ்' வைத்திருக்கிறோம். அந்த அடிப்படையிலேதான், நான் தெரிவித்தேன். வேண்டுமானால், அவர் தெரிவித்ததைப்போல, அடைக்கத்தேவன், செந்தலைவயல், திருவத்தேவன், குப்பத்தேவன் போன்ற குளங்களுக்கு, 20 நாட்களுக்கு வருகிற தண்ணீரைப் பயன்படுத்தலாமா என்பதை ஆய்வு செய்யலாம். அரசு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு ஆய்வு செய்து, அந்தத் திட்டம் பலனாக இருக்குமேயானால், 'எகனாமிக்'லாக இருக்குமேயானால், அதுகுறித்து ஏற்பாடு செய்யும் என்பதை நான் அவருக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. ஆர். சிங்காரம்.

திரு. ஆர். சிங்காரம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதுபோன்ற ஒரு கேள்வியினை நான் 1991-லே போட்டு, அதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விசேஷக் கவனம் செலுத்தி, இதே கேள்விக்கு அன்று இதே பதிலை அளித்தார்கள். அதன்பிறகு, எனது பேராவூரணி தொகுதியின்மீது மிகவும் ஆர்வமும், அக்கறையும் கொண்ட எனது அருமை நண்பர் மாண்புமிகு உறுப்பினர் திரு. பி.வி. இராஜேந்திரன் அவர்கள் மீண்டும் இந்தக் கேள்வியைப் போட்டிருக்கிறார்கள். அவருக்குப் பெருந்தன்மையோடு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், நம்முடைய தமிழக முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களைப் பாராட்டி, அவர்களுடைய சாதனையைப் பாராட்டிப் பேசுகிற காரணத்தினால், அவருடைய பெருந்தன்மை எனக்கும் வந்திருக்கிறது. ஆகவேதான், நான் அவர்களைப் பெருந்தன்மையோடு பாராட்டுகிற அதே நேரத்தில், நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்கிறபோது, புரட்சித் திட்டம் என்ற வாயளவிலே சொல்கிறார்களே தவிர. . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நீங்கள் கேள்விக்கு வாருங்கள்.

திரு. ஆர். சிங்காரம்: அவ்வாறு சொன்னார்கள். தமிழகத்திலே, இந்தியாவிலே மட்டுமல்ல; உலகத்திலேயே மிகப்பெரிய சாதனைத்

திட்டங்களைச் செய்த காரணத்தினாலேதான், புரட்சிகரமான சாதனைகளைச் செய்த காரணத்தினாலேதான், 'உலகத்திலேயே சிறந்த பெண்மணி' என்ற பட்டத்தை 1995-லே இங்கே கொடுத்தார்கள் என்பதை மாண்புமிகு உறுப்பினர் பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தெரிவித்துக் கொண்டு, அதேநேரத்தில், மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் அவர்கள், எதைச் சுட்டிக்காட்டினாலும், நம்முடைய தமிழக முதலமைச்சர் அவர்களுடைய உத்தரவைப் பெற்று, அதை உடனடியாகச் செயல்படுத்துவார்கள். அதுபோல, மகாராஜ சமுத்திரம் காட்டாற்றில், வற்றாத ஜீவநதி போன்ற அந்தக் காட்டாற்றில் பம்பு ஸ்கீம் அமைக்க வேண்டுமென்று நானும், நம்முடைய மாண்புமிகு ரெவின்யூ துறை அமைச்சர் அவர்களிடத்திலே கோரியும்கூட, அவர்கள் சிபாரிசு செய்து, தற்போது 7 பம்பிங் ஸ்கீம் போடுவதற்கான ஆய்வுகள் நடைபெற்று, அது கலெக்டரிடத்திலே பெண்டிங்காக இருக்கிறது. அதுபோல, இந்த ஸ்கீமினையும் செய்தால், — இது அருமையான கேள்வி; நல்ல அருமையான கேள்வி. அந்த வடக்குப் பகுதியிலே இருக்கக்கூடிய அந்த மக்களும், தென்பகுதியிலே இருக்கிற மக்களும், கடலோரம் என்பதனால், அவர்களுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை; 'டெய்ல் என்ட்' பகுதி; ஆகவே, இதை மீண்டும் கனிவோடு, நம்முடைய தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அவர்கள், புரட்சிகரமாகச் செய்கிற புரட்சித் தலைவி அவர்கள், இதையும் பரிசீலனை செய்து, ஆய்வு செய்வார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 10-45

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பேராவூரணித் தொகுதிக்கு நன்மை செய்வதிலே மாண்புமிகு உறுப்பினர் இராஜேந்திரன் அவர்களுக்கும் சிங்காரம் அவர்களுக்கும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. (சிரிப்பு) நேற்றைக்குக்கூட மின்சாரப் பற்றாக்குறை என்று பேராவூரணித் தொகுதியைப்பற்றித் தான் பி.வி. இராஜேந்திரன் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஏதோ, பேராவூரணி தொகுதி மேல் ஒரு கண் வைத்து இருக்கிறார் போல் தோன்றுகிறது. ஆகவே, நான் ஏற்கனவே சொன்னதைப்போல, இருக்கின்ற தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு சொல்கின்ற நல்ல யோசனைதான். நான் காலையிலேகூட தஞ்சாவூர் கண்காணிப்புப் பொறியாளரிடத்திலே இதுசம்பந்தமாகப் பேசினேன். அவர் இது சம்பந்தமாக ஒரு ஆய்வு அறிக்கை எடுத்துக்கொண்டு வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். உடனடியாக அந்தப் பகுதியிலே பம்பிங் ஸ்கீம் அமைப்பதற்கு இந்த அரசு ஆவன செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

[1996 பிப்ரவரி 17

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 47, திரு. என்.ஆர். இராஜேந்திரன், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர்.

47—

வீராணம் ஏரி விரிவாக்கத் திட்டம்

*88152—திரு. என்.ஆர். இராஜேந்திரன்:

மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

வீராணம் ஏரி விரிவாக்கத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்?

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன், பொதுப்பணித்துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

உலக வங்கி நிதி உதவியுடன் இரண்டாவது சென்னைக் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான புதிய வீராணம் திட்டப் பணிகள் வரும் நிதியாண்டில் (1996-97) செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

திரு. என்.ஆர். இராஜேந்திரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திருச்சியில் கூடிய கழக மாநாட்டை முறியடிக்க இன்னொரு மாநாடு கூட்ட வேண்டுமெனில், அதை தமிழக முதல்வர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் ஒருவரால்தான் முடியும். அதேபோல், வீராணம் திட்டம் போன்ற மாபெரும் திட்டங்களைத் தீட்டவோ, செயல்படுத்தவோ இந்தக் கழக அரசால்தான் முடியும் என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொண்டு, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொன்ன பதிலுக்கு நன்றி. 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆடி மாதம் விதைக்கக்கூடிய அளவுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட காரணத்தினால்தான் இருபோக நெல் விளைச்சலும், உளுந்து பயிரும் எங்கள் பகுதியில் 5 ஆண்டுகளாக சிறந்த மகசூலை விவசாயிகள் காண முடிந்தது. இந்த வீராணம் விரிவாக்கத் திட்டப் பணி நடைபெறக்கூடிய ஏரியிலும், வடகால் ஆற்றிலும் தற்போது நீர் நிறைந்து காணப்படுகிறது. அடுத்த நீர் வரத்து ஜூன் மாதத்தில் இருந்தால்தான் பழையபடி விவசாயம் நன்றாய் நடைபெறும். அதேநேரத்தில் கோடைப் பருவம் 3 மாதங்களே ஆகும். இந்த 3 மாதத்தில் பணி நடக்கக்கூடிய அளவிற்கு துரிதமாக வேலை துவக்கப்படுமா என அறிய விரும்புகிறேன்.